

Written by

Tuesday, 14 February 2006 20:30 -



"ஊழல் காரணமாக அமெரிக்க க்கோக்கை அடித்து விரட்டுவோம்!" என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கங்கை கொண்டானில் நாங்கள் நடத்திய போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. இயற்கை வளமான தண்ணீர், உயிரின் ஆதாரமான தண்ணீர், விற்பனைச் சரக்காகவும் பன்னாட்டு மூதலாளிகளின் தனியுடமையாகவும் மாற்றும் மறுகாலனியாக்கக் கொள்கையின் கொடிய முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் மறே கொள்ளப்பட்ட இவ்வியக்கத்தின் குறியிலக்காக, க்கோக் என்னும் அமெரிக்க மலோதிகத்தின் சின்னத்ததைத் திரிவு செய்தோம்.

இவ்வியக்கம் தமிழகமெங்கும் மக்களின் ஆதரவைப் பெற்றது மட்டுமல்ல, நெல்லை மற்றும் கங்கைகொண்டான் சூற்று வட்டாரத்து மக்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியையும் தோற்றுவித்திருக்கிறது. மறியல் போராட்டத்தை தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் அப்பகுதி முழுவதும் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்யச் சின்ற எமது தோழர்களாகக் உணவும் இடமும் கொடுத்து ஆதரித்ததுடன், சூற்று வட்டார கிராம மக்கள் 10,000 பேர் "க்கோக் ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என்ற மனுவில் தமது பெயர், முகவரியுடன் கையெழுத்திட்டது தந்தார்கள். "தாமிரவருணி எங்கள் ஆறு, அமெரிக்க க்கோக்கே வளியிறு!" என்ற முழக்கத்தை மக்கள் முழக்கமாக மாற்றியது, இந்தப் பிரச்சார இயக்கம்.

மறுகாலனியாக்கத்திற்கு எதிரான எமது போராட்டத்திற்கு மக்கள் வழங்கிய ஆதரவிற்கு இது சான்று; க்கோக் அடிமதைத் தனத்திற்கோ நெல்லை போலீ சின் நடவடிக்கைகள் சான்று கபின. முதலில் ஒரு சில கட்டங்களாக அனுமதி அளித்து, பச்சாளர் மீது ராஜததுரோக வழக்குப் பதிவு செய்வதற்கு அவற்றை முகாந்திரமாக கிக் கொண்ட பின், அக்.நவ. மாதங்களில் எமது எல்லாக் கட்டங்களாகும் தடை விதித்தது, போலீ சூ.





